

நாவலர் வோயியிடு

# சிவத்துவ விவேகம்



சி வ ஞா ன சு வா மி கள்  
மொழிபெயர்த்தகருளிபது



ஆறுமுக நாவலர் அச்சகம்  
300 தங்கசாலை தெரு                    சென்னை 1  
விலை 25 ரூபாய்.

கணபதி துணை.

திருக்கைலாசபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துச்

சிவஞானசுவாமிகள்

மொழிபெயர்த்தருளிய

சிவத்துவவிவேகம்.

இ. து

நல்லூர்

ஆறுமுகநாவலரவர்கள்

சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்

தியாகராஜபிள்ளையால்

சென்னபட்டணம்

வித்தியாநுபாலனயங்கிரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

ஐந்தாம் பதிப்பு.

விபவஹஸ் புரட்டாதிமீ.

சி வ ம ய ம்.

## சிவத்துவ விவேகம்.

பா யி ர ம்.

உலகெலாங்கனதொருசிறுகூற்றிலுள்ளமைய  
வலகிலாற்றலானிறைந்தவனெனவருணாலோர்  
குலவியேத்துவோனவனவனவனமையாருக்கறி  
ஞாலர்க்கறக்களச்சிவபிராணடியினேபோற்றி. (க)

கே வ ரு.

தெவிபுறவாக்கமோகத்தின்படைசிலையிற்புட்டுக்  
தவிகைவண்மடியச்சுற்றேகருத்தியோகுறையும்பெம்மான்  
குவிதழைழிறையப்புத்தகோழிஞர்ப்பதுமச்செங்கே  
மஹர்தருவிழித்தீக்கென்றனவினையிலக்காகுமாலோ. (க)

கே வ ரு.

திருமாலிங்கிரன் பிரமணுபமளியன்றபணனக்திசெல்வேளா  
தித், தருமழுதுகுரவருக்குங்கன தருளாலாசிரியத்தலைமகல்கி,  
வருமெவர்க்குமதற்குருவாய்மெய்ஞான முத்திரைக்கைம்மல  
ரும்வாய்ந்த, ஏருவழகுங்குறுக்கையுங்காட்டி யருடருங்கிவளை  
ஷுளத்தில்வைப்பாம். (க.)

கே வ ரு.

எல்லையில்கலையென்னுக்கொடிபடார்  
மல்லல்வான்கொழுகொம்பரின்வாய்ந்தருள்  
கல்விஞரானக்கடலமுதாயசீர்  
பல்குதேசிகர்பாதமிறைஞ்சுவாம். (க.)

வெறு.

மறைமுடிவிற்பயில்கருத்தும்மன்னியமெய்ப்பொருள்விருப்புங்கூறமிடற்றேன்றிருவடிக்கீழ்மெய்யன்புங்கடிச்துயர்கோய் பறையவருமிம்முன் ரும்பரிச்தியல்பாக்கிடைத்தமன் நிறவடையோரேவரவர்க்கீழிவாழியவே. (இ)

வெறு.

பரசிவன்றனதுயர்க்கியேதெரிப்பதிற்பக்ரொருப்பாட்டிற்று யரியகால்கதிர்வியாதனுதியர்மொழியால்விளக்கிடீர்த்தாய்த் திரிவுகாட்சியருளத்துறுதறிச்கரசெம்பொருட்கோவத்தாய் விரியுக்குலக்குதந்தருமுதல்வித்தையோங்குகமாதோ. (ஈ)

வெறு.

எட்படிநெப்பயணவிருக்குயிராயெங்குமேசமாம் பசபதி தானேத்துஞ்செய்யுள், விட்பருமுன்னிறந்தபொருட்சவைய வாகிமேலோர்தம்வழிச்செல்லுமறுபானுக்கு, முட்கருத்துவெளி ப்படுப்பவிழிச்தமார்க்கத் துழல்வோர்தம்பிதற்றுக்கட்கணு கொனுத, எட்புடையவரையீண்டுச்செய்யலுற்றேனல்வழிச்செல்லிவாளர்நயக்குமாறே. (ஏ)



நால்.

நின்பெருந்தன்மைவானவர்தமக்கு சிகழுத்தரிதாதவின்மனி த, னன்பொகும்வழுத்தவிலைழுந்திடனகையேயடைவதற்கையமின்றேனு, முன்பெயர்கருதும்பெருந்தவம்வருவாயொருவழியாற் கிடைத்திடுக, வென்பதோர்மதிவங்கதன்னையீர்த்தெழுமாலெங்கனுங்கிறத்தழுரணனே.

(க)

விச்சவாதிகனும் விசவசேவியனும் விலமலீயேயெனமாறக, னீச்சயமாகமுழக்கவுமியா சீச்தாம்பினங்குவரக்தோ, மக்சரத்துனக்கே தீங்கிழைழுத்தவர்தம்வாழ்க்கையும் பயன்படாதாலத், துச்சரசொாற்கேட்டோர்க்கிறதலேதண்டஞ் சொந்றிடுதூலலாமன்றே. (ஒ)

எழுபயரிகாற்பசக்கணமற்றிவரா னியன்றிடத்தக்கதொன்றிலையே, வாழியகலங்கீங்கறிந்தயிரியற்றவல்லதோயங்களும் விரலிச், சூழுங்கெயவ்வாறைசத்துனையவ்வாறைசதவிற்சதக்கிரமில்தாற், பாழிமால்விடையாயவ்விரக்தோபழித்திடுத்தகையதொன்றனன்றே. (ங.)

தீதான்மறையு னோரொருவிதிவாக்கியங்களைப்பற்றிநல்வேள்வி, மாதிகண்முயலத்துணிபவரெல்லாவருமழறுமுடிவிலுமுழக்கு, மேதகுமுனதுதலைமையைத்துணியாதொழில்வரோவினங்கிழையொருபா, னுதனேயவர்தாம்பரவசத்தினராய்களுகிலராயிடுமன்றே. (ச.)

உன்றனெயதிரே கண்கிமம்புயத்தோ னுணர்க்கிலன்மால்சொலவுணர்க்தான், வென்றிவெள்ளாணைப்பாகனுமுமையாள்விளம்பிடத்தேர்க்தனனிமலா, மன்றலந்துளவோனயனுடனுன்னன்மயக்கறுத்துணர்க்தன \* னென்று, வின்றுனையேழுமானுடர்நியாரென்பதுமாயவேண்டுவதோ. (த.)

\* பிரமதேவரும், விஷ்ணுமுருத்தியும், இந்திரனும் அறிவிக்க அறிந்தார்களென்பதைச் சூதசங்கிவைத் சிவமானமியகாண்டும் இரண்டாம் மூன்றாமத்தியாயங்களினும், எக்கியலைபவகாண்டும் நான்காமத்தியாயத்துங்காண்க.

உன்றிருவடக்கீழுறுதியாமன்புமுன்றிருவருளினுற்கிடைப்ப, தன்றிநூல் பலவுமாய்ந்ததாலுரைசெயனப்பருந்திறமையான் மதியான், மன்றவேகிடைப்பதன்றுமாற்றதனைமாதவருசெய்தி லாக்கயமை, துன்றியடிலையோர்யாக்குனம்பெறுவார்சோதியே கருணைவாரிதியே. (க)

உலகர்சேருதுதிப்பயனெவற்றினுக்குமுறைவிடமாய்த்துயர்முழுதும், விலகுறத்துமிக்குங்கணிச்சியாமுன்றாள்விரைமலர்க்கியற்றமெய்ப்பத்தி, யலகிலாப்பிறவிதொறும்புரிதவத்தால்லல்தெவ்வாற்றினுமரிதே, நலமதொன்றாடைதற்குறுமிகைடியூறுநாதனேபலவளவன்றே. (ஏ)

பலவகைப்பவங்தோறைற்திடுக் தவத்தோர்ப்படர்க்கெதமுமகத்திருள்கூடிந்தோர், நலமுறுமியமலியமந்தசெய்கைகங்கருதனோருளைப்பெற்றமுயல்வார், கலியுறுநலைசேருளத்தவரசுரக்குமையாற்திசியாதிகளா, லலமரச்சபிக்கப்பட்டுளோ \* ரெவ்வாற்றிவரோவையான்றனையே. (அ)

அளவிலுண்பெருமையறியவுமுன்றூட்கழிவிலாவன்புவைத்திடவாந், தளமலரெடுத்துன்னருச்சனையாற்றிச்சாலங்கின்றிருவருள்பெறவும், வளமலிலியூரம்பலத்தமுடேதமலர்தலைபுலகினுட்சரும்ப, குளர்துழாய்ப்படலைமார்புடையண்ணலொருவனேவல்லனுமன்றே. (க)

தணப்பிலாநிரதிசயமதாஞ் சச்சிதானந்தவடிவமாய்த்துவி தப், பின்க்கிலிபரமான்மாவனுந்தலைகத்தாய்ப்பிரத்தியக்காயுபநிடதத், தினங்குறுமகண்டப்பொருள்களாலுணருமியல்பத்தாயனங்தமாயோங்குங், குணிப்பருஞ்சோதியாகிநிற்கின்றூய்கோதிலாச்சிவரம்பொருளே. (கா)

\* ததிசியாதிகளாற் சபிக்கப்பட்டமை சூதங்கிதை எக்கியவைவகாண்டம் முப்பத்திரண்டாமத்தியாயத்துக்காண்க.

குணங்களைக்கடங்தோயெனினுமானயயினைத்தோய்தலாற்குணமுடையவன்போ, வணக்காருபாலுங்கலைறமிடற்றமுகுமம். மகலுன் றமாமுருக்கொன், டனங்குறுநாமஞ்சிவன்பவன்முதலாவியைந்தயனரியரன்முன்னு, முணங்கிடாவுலகை நடாத்துவோ மகியோங்கினைக்கரும்பொருளே. (க)

மூளையோன்முதலாஞ்சுரைவாலம்பூதமுதலவந்தேருடித்துள்ளோ, சளவிகிட்டலைமையாளரென்றவரைகத்திமால்விடையவங்கினையே, வளமுறுமெல்லாத்தலைமையுமுடையோன்வருமுதற்காரணனல்லோ, குளமுறுதியானப்பொருளெனச்சிகைதேர்க்குறைப்பவமயங்குவர்கிலரே. (கா)

மறையகத்தெல்லாத்தலைமையோரொருபால்வகுத்திடுக்கேவலமதுதா, விறைவனேயிவ்வாறம்புயன்முதலோரினும்பிரித்துத்தியால்விளக்கா, தறைதருயிதனுண்மாறுபட்டுழிவேவெரூராற்றினுற்போக்கவற்றுமற், கறையிடற்றடக்கியேழைவானவரைக்காத்தருள்கருணைமாகடலே. (கஞ)

ததித்தெழும்பொருளாலுணவிளக்கிடுக்காரணபதமனுவதி ப்பென்னுப், பொதுக்குணம்பொதுச்சொற்பற்றியேதொடக்கம்புகல்பொருண்மாயவன்றுனே, யிதற்கெனத்துணியாவிறுதியும்வலியாலிம்முறையேற்றிமற்றெருருவ, எதிர்ப்புறமருளின்மருஞ்சபிற்ருமங்கெற்பதற்குமாறெறவனே. (கஷ)

தற்பராவலகுக்காதிகாரணந்தான்றலைமையிலுமிருடன் சடத்தைச், சொற்றிடற்பழுதாற்பிரமாமெனவேதுணிக்துபின்பிரமாமென்றாய், ஏற்றிடமான்றேரூருமையருணேக்காலுணர்ந்தனர்நீயெனவென்னு, வற்புறச்சவேதாச்சவதரந்தமதுமறைமுடிவுரைத்திடுமன்றே. (கடு)

படைப்புறமுறைமைசொல்ந்தெழுஞ்சூருதிப்பரப்பெலாம்பிறிதொன்றன்பொருட்டாய்க், கிடைத்தலாலவற்றுட்காரண

பதத்தைக்கிளத்தலாந்தன்பொருள்படாமை, விஷடக்கொடியாயின்செனன்றஙன்றெடுத்து மெய்க்காரணாதுணி தற், கடுத்தெழு மொழியுதன்பொருள்படாதே லாலினித்துணி வென்பதெங்கே. (கக)

இதனுளைப்போதுதம்துபகலன்றென்னு மந்திரமுனையுணர்ததி, யிதமுறுமேளைக்காரணமொழிகன்யாவின்பாலுறந்தெலுத்தி, மதமுறுமருளோரவற்றினைப்பிரமேல்வகுப்பதைப்பயன்படாதாக்கு, மதனுடல்பொடிப்பதுதல்கிழித்தெழுந்தவாளைர்காட்டியமுதலே. (கங)

மனுவிதிற்கிவச்சொல் வேறுளசருதியாம்புரோவாதத்திற் றெரிக்கும், புனிதமாம்பொருளேசார்த்திடுமெனிலெப்போதினுமாதிகாலத்தை, யனுவதித்துன்றனுண்மையைவிதியாதாயின்மற்றென்செய்ப்புகுந்த, தினியபேரின்பத்தண்ணருள்கொழிக்குமெம்பிரானித்தமந்திரமே. (கஅ)

பெரிதுமானத்தாலுயர்தவள்பிறரைப் பேசிடாவரன்சிலுன்முதலா, மரியனின்னுமக்குருமணிக்கோவையாலுடன்முழுதலங்கரித்தாள், கரியவற்கரியாய்நின்னுடொப்பவரேகருதினுமிலையனத்துணித்துன், நிருவடிக்கேதன்கருத்தெலாமைத்தாள்கிருபநிடதமாயிவளே. (கக)

புருடகுத்தத்தின்மந்திரமித்தனுட்பொருந்தினுமுனைக்குறித்திடும்பல், சுருதியானியயித்ததணையெவ்வாறுதரக்குமிம்மறைமுடவதான்று, திருவுருத்திரத்துமந்திரம்பலவுஞ்சிறப்பவீண்டுறுதலாலறியாக், குருடர்தாமதனுற்றுணிவதுதகுமோகோமாக்குணப்பெருக்கடலே. (கஞ)

உருத்திரமலுக்கண்முன்னரும்பின்னுமுரைக்குமீண்டாதலாலிவைதாங், தெரித்துறவிளக்குநின்றிருப்பெயராற்கிறத்தலாலுருத்திரமோதல், கருத்தனுமுனக்கேளிச்சயித்ததனுற்கதம்பயி

வெறும்விடைப்பாகா, வருத்தியாலவற்றையுரைத்ததேயீண்டைக்களாந்தறிக்கிடச்செயுமெக்கே. (உக)

உரைக்குமீசானச்சருதியாற் றெரிக்குமுன்னிடத்தெய்துமென்பதுவே, பொருத்தமாம்புருட்குத்தத்தின்முடிவுனைமலர்க்கருங்குழல்பாகா, விருப்புறுமேனுஞ்சூசனைவிதியுள்விளம்பினுமவ்விதிக்கேற்பக், கருத்துறம்பொருட்டிப்பொருள்விரித்தறவோர்காட்டினுமிதுவழுப்படாதே. (உங)

அனைத்துயிர்களுமாந்தன்மையும்விண்ணேராற்றிரூபுதகைமையுரைனே, யுனக்குரைத்தயன் மான்முதலோருனதுவிபூதியென்றேயின்பெயர்கட், கினப்பொருளுறைக்குங்கடமையாலுண்றனிறமையேகுறித்துணின்பெருமை, சினத்தொகையகலத்தேற்றுமாலதர்வசிரோபனிடதமுழுவதுமே. (உங)

\* ஸின்றுழிசின்றுமுடிவுகொள்ளாது நீமகறந்தமைசொலுங்கிளவி, யுன்றனிக்கூற்றுமுடிவிடத்துய்த்துக்கொண்டுகூட்டிடுக்கைத்தாய்க், தன்றனதிடத்தேமுடியுமீண்டெடனுமிச்சமுக்குரைதேர்க்கிடிந்றலைவா, புன்றேழுழிற்கயவர்தமதறியாமையுலஸமையாப்பபரினாமித்ததுவே. (உங)

ஈண்டிசீயாரன் றுண்ணுருக்கடாவு மிமையவர்க்கேளையோருருவை, யாண்டிசியிறுத்தாயெனில்வழுவாகாதடுக்குமோடியிர்க்குயிராய்க், காண்டகநிறைந்துமவனையாரைக்கழறுவதோபெருகன்பு, பூண்டவர்க்கெளியாய்கயவருக்கேனும்பொருந்துமோவிச்சமுக்குரையே. (உஞ)

அனைத்தினும்பிரமந்தனக்கதிட்டானமறையுமந்திரங்களினை, முன்ற்கரும்பரிதிமண்டலத்துறையுமப்பொருட்குமைவிழிசளிப்ப, மனக்கொருவடிவஞ்செவியறிவுறுத்குமனுக்களினுமெய்யடியா, ரினத்தனேநீடீயெயங்கணுமுறைவோனன்பகையறியலாமன்றே. (உக)

ஜம்பெரும்புதமிருச்டான்மாவன்றி வேறுலகிலையைவதா, முன்பெருவதில் மெனப்படுமன்றே யோர்க்குளோர்க்கிங்கதுத ன்னு, லெம்பிரானீயீஸ்ரையதிட்டாதாவன்பதற்கையமுழு தோ, வம்பராமூர்க்கப்பேய்க்டாமயக்கான்மாறுபாறுப்பிதற் றவரே. (உ)

மலைமக்ஞைவன்முக்கணனீஸ்மணி மிடற்றவனவானேனு டி, திலகனேயுனினைத்தகரமாங்குகையுட்டியானாஞ்செய்திக்கிழுறை செப்பி, யலரவன்முகுத்தனீசனைவெடவையுமையநின்விபூதியெ ன்றுரைக்கு, மலவிருடியித்துச்சிவச்சடர்வினக்கவக்தகைவல்வியமறையே. (உ)

மிகுமதுசுருதிக்கறுமுன்றகர வித்தகையவேறுளவிசேடப், பகுதிகளானுந்தயித்திரியக்கான் பகர்க்கிடும்வள்ள லேமாயோ, னகமுறபொருளாயுனைத் தியானிப்பானவன்றனைக்கவனேதிடு மவ, வகையறியாதபேதகண்மயக்கான்மற்றெருகுயாறுகாள் ஞவரே. (உ)

மறைகளிற்றலைமயெய்தியிருக்காரணியம்முதன்மறைகள், பிறவங்கலியதயத்துறபொருளாமுன்பெருமையேபேசுமன்றே, யறவனேயிவற்றின்கருத்தலாமுன்பால்லடைவதேசியமென்று கைப்பார், திறன்றித்துயர்க்கோராதலாற்கயவர்க்கெமாழியாற்பய னென்னே. (உ)

தன்பொருள்விரிக்கும்பிறசுருதியினுற்றன்கருத்தறிதகருங்க கைத்தா, சின்புடையெல்லாமுதன்மையுமன்மைநிக்குத்துமான் கேக்கியசுருதி, யுங்கமுறருமீசானமாமனுவோடுத்திரோபசிடத் மனுக்க, என்பவுமேனமனுக்கஞுமனேகயிம் முறைவிளக்க வோதிடுமே.

அறப்பெருங்கடலேயளவிலாவணக்க மறைங்கிடுமெண்ணி லாமனுக்கள், பிறர்க்குரித்தாகாச்சிறங்கதோர்பெருமைபேசும்

வளிப்படையுனக்கே, கறைப்பெருமிடற்றும்குத்திரர்முதலோ ர்காவினும்விழுக்கிடும்மூர்க்கர், குறித்துனைவணக்கூச்வரங் தோ கொன்றுவரோதெரிந்தவரே. (உ)

மொழிக்கிடுமெல்லாவணக்கமுமெல்லாமொழிகளுமினை யேசாரு, மிழிக்கிடாத்திருமாலாதிவின்னேனைரயீன்றவன்றுனு கீயனவே, பொழிந்தசீருநதலைகையேயெடுத்துப்புகழ்ந்து சின்பெருங்கண்த்தலைம, விழைந்துளோர்தமதுபெருமையுஞ்சாலவிளக்கிடுஞ்சுருதிகள்பலவே. (உ)

எண்ணிலாச்சாகக்குவால்களாற்றெரித்திங்கெம்மனேர்மா சந்ததெளிய, அண்ணியியியாயவொழுங்குகளானுறுவன்றுத் தேற்றுக்கிண்பெருமை, பண்ணவாளிலங்கப்புராணங்களைல்லாம் பன்முறையுணர்த்திடுமன்றே, கண்ணிலாச்சிறுவர்தமக்குமூள்ள ஷ்கைடெல்லியங்கனியெனும்படியே. (உ)

சின்பதாமுப்புத்தினருச்சனையாற்றுநெறியினன்மாயவனைவு மன்புறுமீசன்மாலயன்றனக்குமாதியக்கடவணீயெனவு [ம் மின்புறக்களக்கும்பாரதந்தானு மெங்கைதெளின்றலைமையேவிரிக்கு புன்புலையேற்குஞ்தன்னருள்புரிந்தழுரணுஞ்தமாகடலே. (உ)

அகங்கைதோயறுக்குமயனாரியர்க்கு மாதியாம்பகவனீயெனவு, மகஞ்செயவிரும்புமிராமனுனினிடத்துவவத்திடுங்குறிப்புரை யதனைற், நிகழ்ந்தலுக்கவமேதத்தினைவழுத்துநெந்தமாகடலே. (உ)

பெரும்பெயர்மனுயோகீச்சரன்முதலாம்பெரியருஞ்சாத்திர க்கெதரித்த, விரும்பதஞ்சவியார்முதலியோர்தாமுமேனையோர்க்குரியபல்பேதம், விரும்புபல்வழியுங்காட்டியாவர்க்குமேற்பட சினைப்புகழ்ந்துரைப்பார், கரும்பனைக்காய்ந்தகடவுளோயிதனைக்கண்டுமங்கோமயக்குவரே. (உ)

பிறயமாகும்புருடனங்குட்டப்பிரயிதிதனைவிரும்பாம, லறவனேயுனிசோனநகர்ச்சருதியாற்பரமென்றுஇச்சயித்தோன், செறியும்வேதாங்கதப் பொருளினைதெரிக்குஞ்சுத்திரஞ்செய்தவன்கருத்து, மினநவங்கின்பெருமைகண்டதேயாகுமென்பராலாயவல்லவரே.

(ந.அ)

பெருவழக்காகக்கீடுதகளாகத்துப்பேசுமோந்தத்துசத்தென்னு, முரைதருபதமும் பிரமெமண்பதமுமுணர்த்திடும் பொருளுக்கீடுமன்றே, தெரிதரக்காட்டிஞ்சாத்திரங்களினும்வளிப்படத் தெரிந்தனமையா, விரிதருங்கீயமூலத்தெய்வுக்கெல்லாமேற்படுத்தெய்வுமென்பதுவே.

(ந.க)

உனையலாலெல்லாவிறைமையுமடையோனென்றுமற்றெவன் தனியுரைப்பே, முனிவிலீசானமுதலியசுருதிமொழிப்பொருடாலுமீன்யுமன்றே, யனையனுயிவைதாஞ்சமாக்கியைசுருதி யலவெனுமயங்கிருட்குகையுள், வனைபுகழுவேதத்துபயநூறேர்ந்த மதியினேர்மதியகப்படாதே.

(ச.ஏ)

பலபலவிடத்துஞ்சருதியிலுணையே பகர்ந்திடும்புராணமுமிட்சா, நிலகுறத்தெரிக்கும்விச்சவாதிகனென்றிப்பெயர்ச்சிற்பராவெல்லா, வுலகினுக்கதிகளீடெனப்பகுத்துவளிப்படத் தெளியவற்புறுத்திக், கலகஞ்செய்வெல்லாக்கயவர்தஞ்செவிக்குங்கடுங்கன்றசலாகையாமன்றே.

(ச.க)

இகைமையில்வாறுபகுத்திடத் தகாதேலுணையொழிக்கியாண்டுமுற்றறுமோ, முறைபெறுமண்டத்தொறுமயனரன்மான்மூரும்வேறுவேறுகீப், பிறழுறங்கற்பந்தொறுநவங்வமாய்ப்பிறந்து நின்னுளையினடக்கி, யறைவரேயாதியங்தமுமின்றியொழிவற்கிறைந்தவான்பொருளே.

(ச.ஏ)

வைப்பெனப்பெறுமுன்பெருமையேமுழக்குமறைகளும்பலபலமைறதே, ரப்பொருள்விரிக்கும்புராணமுமவாருகுவிவ்வளவினுற்றுனே, செப்பிடத்தகுமானின்பெருந்தகைமைதெருங்க

கிதுவன்றிவேறு, மெய்ப்படுள்ளவேண்டுமோவேண்டாவிளாக்கிழைக்கிடக்கொடுத்தவனே.

(ச.ஏ)

பிறர்க்குரித்தல்லாப்பெயர்களான்மறைகள்பிஞ்சுகாநாரணன்மேன்மை, குறித்துரைத்திடுமாலேனைவின்னவர்க்குக்கறிடாதிமுறையித்தனுன், மறைப்பொருளுண்மைதெரியலாமென்னுமாக்கிரோபசிடதமுதலாங், திறப்புமறைகளோதிடாக்கயவர்செப்பிழிமுறையன்படாதே.

(ச.ஏ)

தாணுமாலயற்குத்தம்முளேயுயர்ச்சிதாழ்ச்சிக்கிடும்புராணங்கட்ட, ஒதனுறுங்கற்பப்பிரிவினுற்போக்கென்றியம்பிழிமச்சப்பராண, மாண்ஸாரிதனைச்சிவபுராணத்துங்காங்பிரமாணமோதுவதா, நாணிலாதுரைத்துத்தமதறியாமைநாட்டுவர் காடரும்பொருளே.

(ச.ஏ)

உன்னிறைமையினைமுகுந்தனதிடத்து முவனவதாரங்களிடத்துங், தன்னுடைக்கூருமொற்றுமையதனுற்சாற்றிமாரணமொழிக, ஸின்னதிவளவேயவற்றினுள் ரூஸறயென்றியம்பிழவருங்தவமுனிவர், மன்னனேயிதனைத்தேமிடமாட்டார்மயக்கமாக்கடலமுந்தவரே.

(ச.ஏ)

மாயவனின்பாலேகனும்முன்னர்வங்துதித்தனன் பின்னரவன்றுன், பாயுலகொடுக்கும்புருடனையைனப்படைத்தனன்முந்துகாலத்தென், மேற்குமகோபநிடதமோதிடுவதியாததுநின்னிடத்தாருதா, லோய்விலாதுருகியுள்ளவல்லவர்களுள்ளகத்துரைமணிவிளக்கே.

(ச.ஏ)

அறுக்குமோர்கற்பத்தயவெனுகற்பத்தரியொருகற்பத்திலரன்மூன், பிறப்பனுன்பான்மற்றிருவரமுன்னேன்பெற்றநித்திடுவன்மற்றிதனு, ஊற்பெற்றுமயர்ச்சிதாழ்ச்சிக்கொருவர்க்குள்ளதோவில்லையென்றிவ்வா, நிறப்புருமறைகண்முழுவதுமுணர்க்தோரியம்புவரம்பெருமானே.

(ச.ஏ)

ஆங்கொருசாராரயனரியிருவர்க்குருத்திரணதிகளுமெனவு, மீங்கிலர்தம்பாலவன் பிறந்தானென்பது மவன்கூற்றி இலுக்கென வு, மோங்குமால்லிடையாயுன் ஆரூஙாமெமாப்புமைசெய்கைமற் றெல்லா, நிங்கிடாதுடையோனுதலான்மேலாய்சிற்பவனெனவு மோதுவரே. (கூ)

தேவர்மூலருக்குந்தலைமையொப்புமைதான் செப்புவன்றி மற்றிவருண், மேவருமேலானுருத்திரனெனத்தான்விளம்புக வெந்தவாறேறனுங், காவலங்கீயோவர்க்குமேலாங்கடவுளென்பது பெருவழக்கே, யோவருதுலகெலாம்பணிசெய்யுமொருவனீ யாகினின்றனையே. (கு 10)

உலகெலாம்பணிசெய்திடத்தகுந் தலைமையொருவனீயே யிதுவறியாக், கலதிகள் வறிதேபோக்குவர்வானுள்கடையனேற் கருங்பசபதியே, சுலவுதேவருக்குமானுடர்போலச்சராசர்மா அனுடர்முதலாம், பலவயிர்களுமூன்பணிவழிநிற்றற்பாலனபசக்கள் போலன்றே. (கு 15)

மாணிடர்தருமப்பெருமைதேர்ந்துரைக்குமாதவர் சின்னிடத்தன்பு, மாணிடந்தரிதோய்தருமமார்க்கத்துட்சிந்தெடுத்தெண்ணியவாற்றனுங், மாணிடப்பிறப்பைப்பெற்றுஞ்செய்வினையின் வயத்தராய்நினக்கன்புசெய்யா, மாணிடப்பதர்கட்டகெந்தவாறே மூம் வருங்கதிகண்டிலன்யானே. (கு 20)

இருபிறப்பாளர்சியதியாய்வழுத்தற் கெடுத்தல்காயத்திரியன்றே, வருமதற்குயர்ந்ததெய்வாயென்றே \* வழுத்திடுமிதுபெருவழக்கே, மருவரும்பொருளேயாதவினுன்றுள்வழிப்பாலிருபிறப்பாளர், புரியுங்கவினைகளியாவையும்புனையுந்தாசிலாவனீ யெனப்படுமே. (கு 25)

\* காயத்திரிமங்திரத்துக்கு அதிதெய்வம் சிவபெருமானே யெனப்பதனைச் சூதசங்கிதை எக்கியவைபவகாண்டம் ஆரூமத்தியாயத்துக்காண்க.

வீப்பிரர்க்கெல்லாமகங்கியிற் றெய்வமேவுமென் றுந்தழற்கடவுட்ட, கொப்பிலாங்கீயெந்தர்மாயியென்வழுயர்மறைமிருதி, செப்பிடும்வசனயிவ்வீருவகையுந்திரண்டுகீயதியனேனரகித், குப்புருதருள்வோய்விப்பிரர்தமக்குக்குலதெய்வமெனவிளக்கிடுமே.

வேதியர்க்குலத்திற்பிறர்ந்தவர்தமக்குவிசேடமாயிக்கவியுகத் தில், வேதநீதெய்வமெனப்புராணங்கள்விளம்புவுமன்பினுலுன் நன், பாததாமரையைவழிப்படாதேனைப்பண்ணவர்தமைவழிபடுவோர், பாதகமறையோர்மூடர்களவர்க்குப்பயன்றராபரதெய்வங்களுமே. (கு 25)

எங்கதநீபொறுமையுடையவன் கருத்துக்கெளியவலுன்னருள்கையில், வங்கதுபோலுன்னடியர்க்குவிரைவின்வாய்த்திடும் வர்பெறும்பேறுஞ், சிங்கதவேட்டதற்குமேற்படப்பெறுவர்தேர்ந்திடின்முழுதுமுன்னுடைமை, யின்தவாய்மையினுற்பயன்குறித்தவர்க்குமீண்டுசீரனென்தத்துக்குமே. (கு 30)

இம்மையிறபோகமுனை வழிபடுவோர்க் கெண்ணரும்பெருமையதென்ப, ரம்மையிலேனையுள்ளனக்கிற்கவண்ணலேயுன்னனும் சரர்க், டம்முடைப்பதமுரியயன்முதலோர்தம்பதங்களுக்குமே லாகச், செம்மைதேர்ந்துரைப்பராகமத்துறையிற்றினைத்துமெய்யுணர்ந்தமாதவரே. (கு 35)

கிகழ்பிரகிருதிகடந்தமெய்வாழ்வாநிரதிசயானக்தமதுவுஞ் [தே திகழுனின்னருளாற்பெறுவதாம்பிறவித்தீயநோயறுக்குநன்மருந்புகவிதற்கேதுமெய்ப்பொருளுண்மைபோதிக்குளானமாமதுவுமகலிடத்துன்துதிருவருள்கிடைத்தாலல்லதுகிட்டுருதன்றே. ()

வருக்கிடாவகைவேட்டதனைமேம்பட்டபயன்பெறவதவிடவற்றுஞ், திருந்துனின்வழிபாடொருதலையாகச் செய்யவேண்டுடுக்கடைத்தாயும், பிரிச்துனைக்குத்துவேவெருதெய்வம்வழிப்படாடுவர்பேயோ, ரகுந்தவப்பொருளேவெய்யழுழுக்கொடுமைவிலக்குதலரிதரிதங்தோ. (கு 40)

கச

சிவதத்துவவிவேகம்.

மருளினூலவிச்சையாலவாத்தன்னேன் மதாபிமானங்களால் வறிதே, யொருவகவானுள்ளைத்தொழுாலுர்க்கரொருவனேயா க்கணல்லோமுா, திருமகன்மனைவிழுதலியோரோடுஞ்சேரனின் நடியராய்த்தொழுதேம், பெரிதுமிம்மதியேபெயர்க்கிடாதிருக்கும்பேறனித்தருள்கம்ரைமக்கே. (க ०)

கேவறு.

இவ்வாறுமுப்பாணிரட்டிப்படுசெய்யுளாலுன்  
செவ்வானடியிற்சிவதேதாத்திரமாலைசேர்த்தே  
வில்வாய்க்கமயினித்தமோர்காலிதனைப்படிப்போ  
ருய்வானுனின்னருள்கூடுகவும்பரானே.

கேவறு.

விண்ணேர்தமக்குங்கெரிவருசின்மேன்மையெங்கேயானைக்கே, தன்னூர்துதியென்றிதுவமொருகுற்றங்க்கானய்ச்சமைந்ததா, வண்ணுவன்புக்கெனியாயானவாவாற்செய்தேனுதவினு, வெண்ணுதெல்லாம் பொறுத்தருள்வா யென்னுமிதுவன் றணிபாமே.

கேவறு.

யானேயறிவெனிவளையெனத்தன்றனுவா  
லானுவரியேபுகன்றுவெனனிலக்தனின்சீர்  
தெனுரமுதேயினிமந்தெவர்தேறவல்லார்  
கோனுபுயிர்தோறுறையம்பலக்கூத்துளானே.

திருச்சிற்றம்பலம்.



வெளி யீடுகள்

❖

	ரூ. ட.
கந்தபுராணம்—வசனம் (கல்கோ பயின்டு)	6 . 00
பெரியபுராணம்—வசனம்	.... 2 . 75
கிருஷ்ணத்துவாங்கள் புராணம்—உறையுடன் (கல்கோ பயின்டு)	.... 4 . 00
குற்யாண்மைக்குமண்ப்படலம்—உறையுடன்	1 . 50
வள்ளியம்மை கிருமணப்படலம்—உறையுடன்	1 . 25
நன்ஞால்—காண்டிகா உறையுடன் (கல்கோ பயின்டு)	.... 4 . 00
நன்ஞால்—விருத்தி உறையுடன் (கல்கோ பயின்டு)	4 . 00
கிருஷ்ணவாய்யார்—உறையுடன் (கல்கோ பயின்டு)	4 . 00
கிருஷ்ணப்பா, கிருஷ்ணவாணி, பெரியபுராணம்	.
செப்புமுட்டா—உறையுடன் (கல்கோ பயின்டு)	2 . 25
கொழிற்புராணம்—உறையுடன்	.... 1 . 50
கொல்லமறுத்தல், வைராக்ஷிய சதம், வைராக்ஷிய நிபம், அவிரோதவுக்தியார்—உறையுடன்	.... 1 . 50
தாயுமான ஸாமி பாடல்—மூலம்	.... 1 . 25
ஒட்டபணி ரிகண்டு 1-12 கொத்து—உறையுடன்	3 . 00
முதற் பாலபாடம்	.... 0 . 25
இரண்டாம் பாலபாடம்	.... 0 . 35
மூன்றாம் பாலபாடம்	.... 0 . 75
ஏன்காம் பாலபாடம்—குறிப்புக்காரியம் அப்பியாச வினாக்களும்	.... 1 . 75
முதற் கைவ வினாக்கள்	.... 0 . 25
இரண்டாம் கைவ வினாக்கள்	.... 0 . 75
கோணசௌல மாலை—காலயும் உறையும்	1 . 25